



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
 Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
 Chennai - 600 008
 Phone : 28414855 Fax: 91-044-28548418
 E-mail: mscmda@tn.gov.in
 Web site: www.cmdachennai.gov.in.

File No. : CMDA/PP/NHRB/N/0447/2022

Date : 23/01/2023

To
 The Principal Chief Engineer
 Greater Chennai Corporation
 Ribbon Building
 Chennai - 600 003.
 Sir,

Sub: CMDA-Area plans Unit - 'B' Channel (North) – The Planning Permission application received for the Proposed Construction of Stilt + 5 Floors Residential Building with 20 Affordable dwelling units availing with Premium FSI at Plot No. B (Part), Door No:1 & 2, Meenambal Salai, Kodungaiyur, Chennai - 600 118. Comprised in S.No: 177/1C, New S.No:177/14, T.S.No: 191 & 62/1 (As Per Patta), Block No:49 of Kodungaiyur Village, within the limit of Greater Chennai Corporation, Approved and forwarded to Local Body for issue of Building Permit - Reg

- Ref:**
1. PPA received in SBC No. CMDA/PP/NHRB/N/0447/2022, dated 26.08.2022
 2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012
 3. G.O.Ms.No.86, H&UD Department dated 04.05.2017
 4. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017
 5. Govt. letter No.6183/UD4(3)/2017-3 received from H&UD Dept. dated 13.6.2017
 6. G.O.(Ms).No.18 MAWS Department, dated 04.02.2019 and published in Government Gazette No.43, Extraordinary Part-III, Section 1(a) dated 04.02.2019
 7. G.O.Ms.No.19, H&UD [UD4(1)] Department dated 02.03.2022
 8. CMDA office order No.7/2019 dated 12.3.2019.
 9. W.P.(MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 of 2019 dated 12.4.2019
 10. This office DC advice sent to the applicant in online letter dated 06.12.2022
 11. Applicant remitted the DC and other charges on .22.12.2022

The Planning Permission is for the Proposed Construction of Stilt + 5 Floors Residential Building with 20 Affordable dwelling units availing with Premium FSI at Plot No. B (Part), Door No:1 & 2, Meenambal Salai, Kodungaiyur, Chennai - 600 118. Comprised in S.No: 177/1C, New S.No:177/14, T.S.No: 191 & 62/1 (As Per Patta), Block No:49 of Kodungaiyur Village, within the limit of Greater Chennai Corporation, received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 10th cited.

2. The applicant has remitted the following charges in the reference cited.

Sl. No.	Charges	Total Amount	Amount remitted in Receipt No. and Dated
I	Scrutiny Fees	Rs.3,284.00	CMDA/PP/Ch/8309/2022 & dt. : 26 August, 2022
II	Scrutiny Fees	Rs.1,642.00	CMDA/PP/Ch/8940/2022 & dt. : 01 November, 2022
III	Balance Scrutiny Fees	Rs.1,000.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
IV	Development charges for land per Sq. m.	Rs.2,500.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
V	Development charges for building per Sq. m.	Rs.17,000.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023

VI	Regularisation charge for land	Rs.56,100.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
VII	Security Deposit for Building	Rs.3,08,000.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
VIII	Security Deposit for Display Board	Rs.10,000.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
IX	I & A Charge	Rs.5,00,000.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
X	IDC - CMWSSB (For sewerred area only)	Rs.3,58,000.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023
XI	Flag Day Charge	Rs.500.00	CMDA/PP/RC/0001/2023 & dt. : 06 January, 2023

3. Two sets of approved Plans are Numbered as OL-PP/NHRB/0028/2023 dated 23/01/2023 in Planning Permit No. OL-00151 are sent herewith. The Planning Permit is valid for the period from 23/01/2023 to 22/01/2031.
4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.
5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.
6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Engineer / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.
7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.
- Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.
8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out

the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

9. This Planning Permission is not final. The applicant has to approach the concerned Local Body for issue of Building Permit under the Local Body Act.
10. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.
11. The Planning Permission issued under New Rule TNCDPR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.6948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019.
12. The Applicant is requested to intimate the Enforcement Cell, CMDA at all the stages of construction of building viz. namely (i) Commencement of construction, (ii) Plinth level and (iii) Last Storey and apply for Completion Certificate along with the order of continuance accorded for different stages by CMDA

Yours faithfully,



Signature Not Verified

Name: RAVICHANDRAN A
Designation: Assistant Planner
Date: 20/1/2023 12:57:15 PM

Name: RAVICHANDRAN A
Designation: Assistant Planner
Date: 24 January, 2023
For
Chief Planner
Area Plan Unit

Encl :

1. Two copies of approved plan
2. Two copies of Planning Permit

Copy To:

1.M/s.SRI RAJESHWARI CONSTRUCTION rep
by its proprietrix Tmt. Anitha Saravanan GPA of
Thiru. E.Kameshbabu and 3 others
Door No. 2/5 Plot No. 2/5

6th Street Abiramani Avenue Kannadasan Nagar
Chennai.

Email: srconstruction280980@gmail.com

Contact No: 9382175985.

2.The Member Appropriate Authority
108, Uthamar Gandhi Salai
Nungambakkam, Chennai – 600 034.

3.The Commissioner of Income Tax
No.108, Mahatma Gandhi Road
Nungambakkam, Chennai - 600 034.

4.The Deputy Planner
Enforcement Cell CMDA,
Chennai – 600 008.

5.The Chief Engineer
CMWSSB
No.1, Pumping Station Road,
Chintadripet, Chennai – 600 002.

6.The Chairperson,
TNRERA
Door No.1A, 1st Floor,
Gandhi Irwin Bridge Road,
Egmore, Chennai – 600008





CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008
Phone : 28414855 Fax: 91-044-28548416
E-mail: mcmda@tn.gov.in,
Web site: www.cmdachennai.gov.in

PLANNING PERMIT

(Sec .49 of T&C.P. Act 1971)

File No. : **CMDA/PP/NHRB/N/0447/2022**
Planning Permission No. : **OL-PP/NHRB/0028/2023**
Permit No. : **OL-00151** **Date of Permit:23.01.2023**

Name of Applicant with Address : M/s. Sri Rajeshwari Construction rep
by its proprietrix Tmt. Anitha Saravanan GPA of
Thiru. E.Kameshbabu and 3 others
Door No. 2/5, Plot No. 2/5
6th Street , Abiramani Avenue, Kannadasan Nagar,
Chennai.

Date of Application : 26.08.2022

Nature of Development Building : Proposed Construction of Stilt + 5 Floors Residential
Building with 20 Affordable dwelling units availing with
Premium FSI.


Site Address : Plot No. B (Part), Door No:1 & 2, Meenambal Salai,
Kodungaiyur, Chennai - 600 118. Comprised in S.No:
177/1C, New S.No:177/14, T.S.No: 191 & 62/1 (As Per
Patta), Block No:49 of Kodungaiyur Village, within the
limit of Greater Chennai Corporation.

Development Charge Paid : ₹ 19,500/- (Rupees Nineteen Thousand Five Hundred only)

Receipt No : CMDA/PP/RC/0001/2023 Dated : 22.12.2023.

Permission is granted to the building according to the authorized copy of the plan attached hereto and subject to the condition mentioned below.

The permit expires on 22.01.2031. The building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to complete the construction, then a fresh Planning Permission Application has to be submitted for continuing the construction work. The Rules that may be currently in force at that time will be applicable.

Yours faithfully

Digitally signed by
RAVI CHANDRAN
Date: 2023.01.23
10:57:49 +05'30'

For MEMBER SECRETARY

CONDITIONS

1. According to Section 79 of the T. & C. P. Act 1971 (Act 35 of 1972) as amended by Act 22 of 1974 any person aggrieved by any decision of order of the Planning Authority under section 49 or sub section (1) of section 54 may appeal to the Government within two months from the date on which the decision or order was communicated.
2. The Member Secretary, Chennai Metropolitan Development Authority reserves the right to revoke or modify the Planning Permission in the event of Planning Permit having been granted based either on wrong information furnished by the applicant or by misrepresentation of the facts or by any lapse of procedural formalities to be followed or permit having been obtained by any fraudulent manner



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation
நகரமைப்பு பிரிவு
Town Planning Section-Works
கட்டிட அனுமதி

Building Permission
(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண் / Building Plan No		கட்டிட அனுமதி எண் / Plan Submission No	
CEBA/WDCN04/00088/2023		CMDA/PP/NHRB/N/0447/2022 - 01/11/2022	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுபெறப்பட்ட நாள் / Application Date
N04	N037	16/03/2023	16/02/2023
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		SRI RAJESHWARI CONSTRUCTION-REP. BY ITS PROPRIETRIX Tmt.ANITHA SARAVANAN GPA OF THIRU.E.KAMESHBABU & 3 OTHERS DOOR No:2/5,PLOT No:2/5, 6th STREET, ABIRAMANI AVENUE, KANNADASAN NAGAR,CHENNAI.	
சேவைத் தன்மை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Door No:1&2,Block No:49,Plot No:B Part, Survey No:T.S.No 191&62/1, Meenambal Salai,K.K.D.Nagar,Erukkencherry,Kodungaiyur, Chennai, 600118	
Building License Fees		152600	
Road cut charges - CMWSSB SEWERAGE		39200	
Road cut charges - CMWSSB, WATER		39200	
Road cut charges - TNEB		39200	
Scrutiny Fees		1700	
Workers Welfare Board		413300	
மொத்தக் கட்டணம் / Total (In Rs.)		685200	

Amount (in words): Rupees Six Lakh Eighty Five Thousands Two Hundred Only

Payment Details:

DD Number: 682593

Amount 685200
(In Rs.):

Date: 03/03/2023

Bank: BANK OF BARODA

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

அனுமதி கால முடிவு 15/03/2028

Permit Valid upto 15/03/2028



Digitally Signed by Balamurali
Date: 16-Mar-2023 (16:23:35)

Executive Engineer (T.P.)

அறிவிப்பு

1. 1919 வருடத்திய சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 107 மற்றும் 243 ன் படி இக்கட்டிட அனுமதி பேரில் கட்டடம் கட்டப்பட்டாலோ அல்லது கட்டடம் முடிவற்றானோ, கட்டிட உரிமையாளர், கட்டிடம் முடிவற்ற 15 நாட்களுக்குள் அல்லது குடிபுகுந்த நாள், இதில் எது முன்கூட்டி வருகிறதோ, அதற்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கத் தவறினால் ரூ. 50 க்கு மிகாமல், அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2. இந்த சட்டம் தொடங்கிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து சான்றிதழ் பெறாமல் உள்ள கட்டடப்படுக கட்டிடங்களுக்கு ரூ.100 திரு மேற்பட்டு வருட வரி மதிப்பீடு செய்த கட்டிடங்களுக்கும் போதிய பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிவு நீர் வசதிகளும் செய்து தருவது சட்டத்திற்கு உட்பட்டது ஆகாது என அறிவிக்கப்படுகிறது.
3. தண்ணீரை பயன்படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடங்களை அமைப்பது நகரத்தின் சுகாதார நலன் கருதி அடிப்படைத் தேவையானதும் மிக முக்கியமானதும் என ஆணையாளர் கருதுவதால் ஒவ்வொரு வீட்டிலும் அவை அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது.. தண்ணீரைப் பயன்படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடத்தின் நச்சுத்தடை மலக்குழி அமைந்த வரைபடம் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதென கருதி, கழிப்பிடம் மலக்குழியுடன் மற்றும் நீர் குழாயுடன் இணைக்க பாடவிட்டால், ஆணையாளர், சென்னை மாநகராட்சி சட்ட 1919 ன் பிரிவு 186 படி அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் உரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என அறிவிக்கப்படுகிறது.
4. அடித்தள மட்டம் கட்டிடத்தின் எல்லை வரையறுக்க சாலை அல்லது தெருவின் மையப் பகுதியிலிருந்து 0.91 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் சான்று அளிக்கப்பட்ட இடத்திற்கு அப்பால் போது இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறும் பக்கத்து வீட்டின் எல்லைக்கு அப்பாலும் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரத்தடுப்புடைய, ஈரம் ஊடுருவ முடியாத தரை அமைக்கப்பட வேண்டும் கதவு மற்றும் சன்னல்கள் போது இடத்தில் எல்லைகளை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளிப்படும் திறக்குழாய் வைக்கக்கூடாது. பகுப்புக்கட்டுகள் விண்ணப்பதாரரின் எல்லைக்குள் அமைய வேண்டும் கட்டிடம் பணிகள் நடக்கும் காலங்களில் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும், பார்வையிட வாய்ப்பு உள்ளதால் மனையில் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் நகலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உதவி செயற் பொறியாளர் மற்றும் சார்தலை அலுவலர்கள் வரப்பெடும் கேட்கும்போது உடனடிக்கப்பட வேண்டும்.
5. 1.2 மீட்டர் நீளம் மற்றும் 0.60 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பலகையில் திட்ட அனுமதி எண், நான் அனுமதிக்கப் பட்ட தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நன்றாக தெரியும்படி மனையில் வைக்கப்படவேண்டும்.
6. கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டடப்படுக கட்டுமானங்கள், ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மாறுபடுமானால் உங்களால் செலுத்தப்பட்ட பிணைவைப்புத்தொகை திரும்பத்தரப்பட மாட்டது.
7. கட்டடப்படுக கட்டிடத்தின் தரம் IS 486 IS 875. IS 1893 ஆகிய இந்தியகட்டிட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் மற்றும் கட்டிட வரைபட அனுமதியின் போது கொடுக்கப்பட்ட டிசைன் வரைபடத்தில் காட்டியபடி எசுக கம்பிகள், காங்கிரிட் ஆகியவை கொண்டு கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
8. மனுதீர் சேமிப்பு அமைப்புகள் வரைபடத்தில் காட்டியபடி அமைக்கப்படாவிட்டால் கட்டிட வரைபடத்திலிருந்து மாறுபட்ட கட்டிடமாக கருதப்பட்டு விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9. கட்டிட அனுமதி மனுதாரர் தனது மனுவில் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது நடைமுறை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மொசடியான வழிமுறை ஆகியவற்றின் பேரில் அளிக்கப்பட்டதாக இருந்தால் கட்டிட அனுமதியை மாற்றவோ முழுமையாக திரும்பப் பெறவோ, சென்னை மாநகராட்சி முனிசிப் சட்டம், 1919 (CCMC Act 1919) பிரிவு 365(4)ன் படி நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
10. பெருநகர சென்னை மாநகராட்சியால் சட்ட யூடர்வமாக திட்ட அனுமதி கட்டிட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் நில உரிமையினை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா தானப்பத்திரம் போது அதிகாரப் பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முத்தகட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்ப்பதற்கு இல்லை. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை ரசியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்வுக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தமான அமைப்பு அல்ல.
11. மனுதாரர் இந்த கட்டிட அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பதிவு சான்றிதழ் கட்டாயமாக இயக்குனர்க்கு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களிடம் இருந்து பெற வேண்டும், இச்சான்றிதழ் பிரிவு 7, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் (வேலை வாய்ப்புமுறைப்படுத்தல் மற்றும் சேவை கட்டுப்பாடு) சட்டம் 1996 ன் படி பெற வேண்டும்.
12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656, நாள் 24.11.1995 ன் படி இரண்டு அடுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தயார் பெட்டி (Letter Delivery Box) பொருத்தப்பட வேண்டும்.